



கட்டாய முக கவசம் அணிதல் மீதான உப சட்டத்தினை நீக்கி, ப்ராம்ப்ட்டன் நகரத்தை படிப்படியாகவும் பாதுகாப்புடனும் மீண்டும் திறந்துவிடுவதை நகர நிர்வாகம் தொடர்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (மார்ச் 18, 2022) – சுகாதாரம் மற்றும் பாதுகாப்பின்மீது கவனம் செலுத்தி ப்ராம்ப்ட்டன் மாநகரத்தை மீண்டும் திறந்துவிடுவதை நகர நிர்வாகம் தொடர்கிறது; இதன்படி பணியாளர்கள் பாதுகாப்பாக அவரவர் அலுவலகங்களுக்கும் நகரின் பணியிடங்களுக்கும் படிப்படியாக திரும்பிவருவார்கள்.

கட்டாயமாக முக கவசம் அணிதல் மீதான உப சட்டம்

நகர நிர்வாகமானது தனது [ப்ராம்ப்ட்டன் கோவிட்-19 கட்டாய முக கவசம் அணிதல் உப சட்டத்தினை](#) மார்ச் 21, 2022 தேதியன்று காலாவதியாகச் செய்யவிருக்கிறது. இது, ஒன்ட்டாரியோ மாகாண அரசாங்கத்தின், மாகாண அளவிலான முக கவசம் அணிதலுக்கான தேவைப்பாடுகளை, பல இடங்களிலும், அதே தேதியில் நீக்குவதுடன் ஒத்துப் போகவிருக்கிறது.

பொதுமக்களுக்கான பேருந்துகள் மற்றும் பேருந்துமுனையங்களின் கட்டிடங்களுக்குள்ளாக, மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான இடங்கள், நீண்டகாலப் பராமரிப்புக்கான இல்லங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் போன்ற இடங்களில் தொடர்ந்து முக கவசம் அணிதல் தேவைப்படும். இனிமேற்கொண்டு முக கவசம் அணிதல் தேவைப்படாத இடங்களில், தொடர்ந்து முக கவசம் அணியும் நபர்கள் மீது மதிப்பு வைக்குமாறு குடியிருப்புவாசிகள் வேண்டப்படுகிறார்கள்.

கட்டாய முக கவசம் அணிதல் உப சட்டத்தின் கீழாக, சமுதாயத்தினரின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பினை போற்றிக்காப்பதற்காக, அனைத்து பொது கட்டிடங்களுக்கும் உள்ளாக மருத்துவம் அல்லாத முக கவசங்கள் அணிவது அவசியமாகும். இந்த திருத்தம் செய்யும் முன்பாக இந்தச் சட்டம் ஏப்ரல் 1, 2022 அன்று காலாவதியாக இருந்தது.

ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து

[மாகாண அரசாங்கத்தின் ஒழுங்குமுறைகளின்படி](#) ப்ராம்ப்ட்டன் நகர பேருந்துகள் மற்றும் பேருந்து முனையங்கள் அனைத்திலுமே முக கவசம் அணிவதைத் தொடர்வது அவசியமாகும். தூய்மைப்படுத்தல் மற்றும் கிருமிநீக்கம் செய்தல் அமலில் இருந்துவரும், மற்றும் கட்டிடங்கள் மற்றும் பேருந்துமுனையங்களில் உள்ள கடினமான மேற்பரப்புகள் தினமும் துடைக்கப்பட்டு கிருமிநீக்கம் செய்யப்படுகின்றன.



புதிய தகவல்களுக்கு www.bramptontransit.com எனும் வலைத்தளத்திற்கு வருகை தரவும் அல்லது சேவை பற்றிய புது தகவல்களுக்கு [@bramptontransit](https://twitter.com/bramptontransit) ஐ டுவிட்டரில் பின் தொடரவும். கேள்விகள் இருப்பின் ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து தொடர்பு மையத்தை 905.874.2999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பொழுதுபோக்கு

மார்ச் 21 முதல், நகர பொழுதுபோக்கு மையங்களுக்குள் நுழையும் நபர்கள் இனி முக கவசம் அணிவது அவசியமில்லை. பொழுதுபோக்கு வசதிகளைப் பயன்படுத்தும் போது தொடர்ந்து முகமூடியை அணிய விரும்புவோர் அவ்வாறு செய்வது வரவேற்கப்படுகிறது.

பொழுதுபோக்கு மையங்களில் மக்கள் கூடுவதற்கான எண்ணிக்கை வரம்புகள் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான சான்றுகள் தேவைப்படுவது என்பது சமீபத்திய மாகாண விதிமுறைகளின்படி நீக்கப்பட்டதன் மூலம் சீரமைக்கப்பட்டுள்ளன. பதிவுசெய்யப்பட்ட மற்றும் போகிறபோக்கில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்காக பொழுதுபோக்கு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு மையங்களுக்குச் செல்வதற்கு முன் பதிவு தேவையில்லை, இருப்பினும், அனைத்து சேவைகளும் முதலில் வருவருக்கே முதலில் என்னும் அடிப்படையில் வழங்கப்படுவதால், வருகையாளர்கள் தங்கள் வருகைக்கு முன்னதாகவே ஆன்லைனில் தங்கள் சேவைகளுக்காக பதிவு செய்துகொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.

311 என்ற எண்ணில் அழைத்தோ அல்லது நகரின் எந்த ஒரு பொழுதுபோக்கு மையத்திற்கும் நேரில் வருவதன் மூலமோ நிகழ்ச்சிகளுக்காக பதிவு செய்துகொள்ளலாம் அல்லது www.brampton.ca/registerforprograms, க்கு வருகை தரலாம்.

நியமனம் செய்யப்படுதல்

நியமனம் செய்யப்படுதல் என்பது நகரின் அனைத்து கூட்டங்களுக்கும் மார்ச் 30, 2022 ஆம் தேதிவரை எட்ட இருந்தபடியே செய்யப்படுவது தொடரும். அந்த தேதிக்குப் பின்னர் நியமனம் செய்யப்படுபவர் நேரில் வருவது அனுமதிக்கப்படுகிறது, என்றாலும் எட்ட இருந்தபடியே செயல்படுவதும் தொடரும்.

நகரின் வரவிருக்கின்ற கூட்டத்தொடர்கள் பற்றிய விபரங்களை [இங்கு](#) காணலாம்.

கோவிட்-19 தொற்று இருப்பதை கண்டறிதல்

நகரின் கட்டிடங்களுக்கு உள்ளாகச் செல்ல தொற்று கண்டறிதல் இனிமேலும் அவசியமில்லை, இதில் பொழுதுபோக்கு மையங்களும் அடங்கும். உடல்நலமில்லாததாக உணரும் குடியிருப்பவாசிகள் அவரவர் வீட்டிலேயே இருந்துவிட தொடர்ந்து ஊக்கமளிக்கப்படுகிறார்கள்.



பெருந்தொற்றுக் காலம் முழுவதிலுமாக, உடல்ரீதியான சமூக விலகலைக் கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து, தொற்று பரவுவதை தடுக்க தங்கள் பங்கினை அளித்து உதவிய குடியிருப்புவாசிகளுக்கு நகர நிர்வாகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. குடியிருப்புவாசிகள் எவரேனும் உடல்நலமில்லாதிருந்தால் அவரவர் வீட்டில் இருந்தபடி, சமுதாயத்தின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பினை முதலிடத்தில் வைப்பதை இதன் மூலம் அவர்கள் தொடரவேண்டும்; கூடவே கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசி மற்றும் பூஸ்ட்டரையும் செலுத்திக்கொள்ள வேண்டும். கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசி பற்றிய மிக சமீபத்திய தகவல்களுக்கு மாகாண அரசின் [தடுப்பூசி முனையத்திற்கு](#) வருகை தரவும்.

-30-

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார

ஊடகம்

multiculturalmedia@brampton.ca